

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, JUNE 16, 1899.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under Ordinances No. 1 of 1897 and No. 1 of 1899.]

TAKE notice, that unless within three months from the 1st day of August, 1899, the persons, if any, who claim any interest in the land hereinafter mentioned, appear before me at my office at Matara and make claim to the said land or to some interest therein :

I, John Penny Lewis, Special Officer appointed under Ordinance No. 1 of 1897, in pursuance of the powers in me vested by Ordinance No. 1 of 1897, shall declare by writing under my hand that the said land, to which no claim has been made, is the property of the Crown.

J. P. LEWIS. Special Officer.

Description of Land referred to.

Land commonly called or known as Diyadawa Mukalana, situate in the village of Kotapola in the Morawak korale in the Matara District, in the Southern Province, containing in extent 503 acres 1 rood and 22 perches, shown as lot 8,610 in preliminary plan 3,570, and described in the annexed plan, and bounded as follows : on the north by the ridge of the Diyadawakanda, which forms the village boundary between the villages Kotapola and Pallegama ; on the east by the road from Morawaka to Deniyaya ; on the south by the road from Morawaka to Deniya, a portion of Diyadawakanda sold by Crown to C. G. Don Bastian (title plans 95,501 and 9,502) ; on the west by Labugalelladola, Kotapolakanda belonging to Crown, Thalamalweladentya belonging to Crown, and the ridge of Diyadawakanda forming the village boundary between Kotapola and Pallegama.

[NOTE:—Diyadawakandewatta, in extent 1 acre 3 roods and 35 perches, described as title plan 145,268, marked A in the annexed plan, within these boundaries, is excluded from this notice.]

විෂය 1899 නව අගෝස්තු මස 1 වෙනි දින සිට කුන්මාසයක් ඇතුළතදී මෙහි පහත දක්වන ඉඩමට අයිතිකමක් තිබෙනවාම කියන ගම් කෙනෙක් ඇත්නම් ඒ අය විසින්, මාතර මගේ කන්කෝරුවේදී මා ඉදිරිපිටට ඇවිත් පෙනීසිට එකී ඉඩමට හෝ එහි කොටසකට අයිතිකම පෙන්වා සිටිනට නොලැබෙන්නොත්, වම් 1897නේ නොමීර එනේ ආඥාපනතේ ප්‍රකාරයට පත්කරන විටෙහි මුලාදකී ඩානාත්තරයේ දරණ රජාණන් පැත්ති එවිස් යන මට වම් 1897නේ නොමීර එනේ ආඥාපනතෙන් ලැබී තිබෙන බලයේ ප්‍රකාරයට අයිතිවාසිකම් නොකියාපු එකී ඉඩම රජසන්නක ඉඩමක් කියා මගේ අත්සන ඇති ලියවිල්ලකින් මා විසින් ප්‍රකාශකරණ බව මෙයින් දනගනුයුතුයි.

ජේ. පී. එවිස්, විශේෂ මුලාදකීයා වෙත.

ඉඩමේ තොරතුරු.

දකුණු පලාතට අයිති මාතර දිස්ත්‍රික්කේ මොරවත්තෝරළේ කොටපොල යන ගමේ තිබෙන මේසමග අමුනාපු සිති ගමේ පෙනෙන අක්කර 503කුත්, රූඩ් 1කුත්, පර්චස් 22ක් බිම්සාපිඨ ඇති දිගදව මුකලාණ යන 3,570වේ මුල් සිතියමේ 8,610වේ පෙන්වන බිම්කඩ්වියට මාසිම්—ලහුරට කොටපලට සහ පල්ලේගමටත් අකරේ තිබෙන ගම්ඉම වන දිගදව කන්දේ මුදුන්පිටද ; නැගෙනහිරට මොරවත සිට දෙතිසාට යන මහපාරද ; දකුණට මොරවත සිට දෙතිසාට යන මහ පාරද, ආණ්ඩුව විසින් පී. ජී. දෙන් බස්නියන්ට විකුනාපු දිගදවකන්දේ කොටසක්ද (95,501 සහ 9,502 පිඹර කඩදසි), බස්නා ඉරට ලබාගත් ඇල්ලදෙලද, රජසන්නක කොටපල කැපුද, රජසන්නක ඉහල මල්වැලදෙහියද, කොටපලට සහ පල්ලේ ගමටත් අකරේ තිබෙන ගම්ඉම වන දිගදවකන්දේ මුදුන්පිටද.

ඉහතත් මාසිම්වලට මුද්දු 145,268 පිඹරකඩදසිට මේ සමග අමුනාපු සිතියමේ A අකරේ පෙන්වන අක්කර 1කුත්, රූඩ් 3කුත්, පර්චස් 35ක් බිම්සාපිඨ ඇති දිගදවකන්දේ වන්න මේ දැන්වීමෙන් අත්හැරිය වග මෙයින් දනගනු යුතුයි.

இவ்வறிவித்தலின் திகதியாகிய 1899 ம் ஆஸ்த-த்து ஆவணியன் 1 ன் திகதியிலிருந்து மூன்று மாதத்திற்குள் ளாக இதன் கீழ் விவரித்திருக்கும் காணியில் எவ்வித உடந்தையேனும் தங்களுக்குண்டென உரித்துப்பேசுவோர் கள் யாருமிருந்தால், அவர்கள் என்முன்பாக மாத்தறை எனது கந்தோரில் தெரிபட்டு மேற்படி காணிக்கு அல்லது அதில் யாதும் உரிமை அல்லது உடந்தை காண்பியாதிருந்தால், 1897 ம் ஆஸ்த-த்து முதலாம் நொம்பர் சட்டத்தின் படி குறிப்பான உத்தியோகஸ்தராக ஜோன் பென்ரி ஹலிஸ் ஆகிய நம்மில் 1897 ம் ஆஸ்த-த்து முதலாம் இலக் ச சட்டத்தினால் கொடுத்திருக்கும் தத்துவத்தைக்கொண்டு என் கையொப்பப்பட்டு எழுத்துமூலமாய் சொல்லப்பட்ட காணியின் உரித்தாளி வெளிப்படாவிடில் முடிக்குரிய ஆதனமென்று வெளியரங்கப்படுத்துவேன்.


ஜே. பி. ஹலிஸ், குறிப்பான உத்தியோகஸ்தர்.

சொல்லப்பட்ட காணியின் விவரம்.

தென்மாகாணத்தின் மாத்தறை மஸ்திரிக்கில் மொறவக்கோறனையைச்சேர்ந்த கொட்டபொல யென்னும் கிராமத்திலுள்ள 3,570 பிளான் கடதாசியில் காணப்படும் பங்கு 8,610 பிரிவுபடி தியதாவமுகளான என்று பொ துவாய் சொல்லப்படுகிற அல்லது அறியப்படுகிற இத்தோடணைத்திருக்கும் டாப்பில் விவரிக்கப்பட்டது 503 ஏக்கர் 1 ன் 22 பர்சஸ் விஸ்தாரமுள்ளது:—

எல்லை, வடக்கு-தியதாவகந்தயுடைய முகடு கொடபொனைக்கும் பள்ளேமக்கும் இடையின் குறிச்சி எல்லை; கிழக்கு-மொறவகிலிருந்து தென்யாய்க்குபோகும் பாதை; தெற்கு-மொறவகிலிருந்து தென்யாய்க்கு போகும்பாதை, சி. ஜி. தொன் பஸ்தியன் கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் தியதாவகந்தையால் ஓர் பங்கு (95,501 ம் 9,502 பிசருகடதாசிகள்); மேற்கு-எபுகல எலதொல; அரசாட்சிக்குள்ள கொடபொலகந்த, அரசா டிக்குள்ள இகமெல்வெலதெனிய, தியதாவகந்தயுடைய முகடு கொட்டபொனைக்கும் பள்ளேமக்கும் இடையின் குறிச்சி எல்லை.

[குறிப்பு-சொல்லிய எல்லைகளுக்குள்வியதாய் இயதாவகந்கேவத்தை யெண்டறியப்படும் 1 ஏக்கர் 3 மூட்ட 35 பர்சஸ் கொண்டது 145,268. பிருகுகடதாசியில் விவரிக்கப்பட்ட குறிக்கப்பட்ட டாப்பில் A அட்சர முள்ள துண்டு இந்த அறிக்கையிலிருந்து விலக்கினது.]



Village : Kotapola in Palle pattu of Morawak korale.

Lot.	Name of Land.	Extent.
		A. R. P.
8610	Diadawa Mukalana	503 1 22

Surveyor-General's Office,
Colombo, March 6, 1899.

P. D. WARREN,
for Surveyor-General.